

Super Spinning Mills Limited



Regd. & Central Office: "Elgi Towers" P.B. 7113, Green Fields, 737- D, Puliakulam Road, Coimbatore - 641 045. CIN: L17111TZ1962PLC001200

06th August 2022

Listing Department

BSE Ltd

Phiroze Jeejeebhoy Towers

Dalal Street

Mumbai - 400 001

Scrip Code: - 521180

Listing Department

National Stock Exchange of India Limited

"Exchange Plaza", C-1, Block G

Bandra – Kurla Complex, Bandra (E)

Mumbai - 400 051

Scrip Code: - SUPERSPIN

Dear Sir

Sub: Press Release - Unaudited Financial Results for the Quarter ended 30th June 2022

Please find the attached copy of press releases in respect of the aforesaid matter which has been released in Business Standard and Makkal Kural.

This is for your information and records.

Thanking you,

For Super Spinning Mills Ltd

RECOGNISED EXPORT - TRADING HOUSE

Phone: +91-422 - 2311711, Fax: 91-422 - 2311611, E-mail: super@ssh.saraelgi.com Web: www.superspinning.com

ICRA Limited

Corporate Identity Number (CIN): L74999DL1991PLC042749
Registered Office: B-710, Statesman House, 148, Barakhamba Road, New Delhi-110001
Telephone No.:+91-11-23357940; Website: www.icra.in; Email ID: investors@icraindia.com **EXTRACT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS** FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

(₹ in lakhs)

June 30, 2022 (Unaudited) June 30, 2022 (Audited) June 30, 2022 (Unaudited) J	S.	Doubloulous	Quarter ended	Year ended	Quarter ended
2 Net profit / (loss) for the period (before tax, exceptional and / or extraordinary items) 3 Net profit / (loss) for the period before tax (after exceptional and / or extraordinary items) 4 Net profit / (loss) for the period after tax (after exceptional and / or extraordinary items) 5 Total comprehensive income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other comprehensive income (after tax)] 6 Equity share capital 7 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)		raniculars	June 30, 2022	March 31, 2022	June 30, 2021 (Unaudited)
exceptional and / or extraordinary items) 3 Net profit / (loss) for the period before tax (after exceptional and / or extraordinary items) 4 Net profit/ (loss) for the period after tax (after exceptional and / or extraordinary items) 5 Total comprehensive income for the period (after tax) and Other comprehensive income (after tax) and Other comprehensive income (after tax)] 6 Equity share capital 965.12 965.12 965. 7 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)	1	Total income from operations	4,927.55	19,473.14	4,606.34
(after exceptional and / or extraordinary items) 4 Net profit/ (loss) for the period after tax (after exceptional and / or extraordinary items) 3,191.18 7,330.93 2,600. 5 Total comprehensive income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other comprehensive income (after tax)] 7,378.13 2,633. 6 Equity share capital 965.12 965.12 965. 7 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet - 65,513.30 8 Earnings per share (of ₹ 10/- each)	2		4,059.75	9,334.87	3,078.08
(after exceptional and / or extraordinary items) 5 Total comprehensive income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other comprehensive income (after tax)] 6 Equity share capital 965.12 965.12 965. 7 Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)	3		4,059.75	9,334.87	3,078.08
[comprising profit / (loss) for the period (after tax) and Other comprehensive income (after tax)] 6 Equity share capital 965.12 965.12 7 Reserves (excluding Revaluation Reserve) - 65,513.30 as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)	4		3,191.18	7,330.93	2,600.72
7 Reserves (excluding Revaluation Reserve) - 65,513.30 as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)	5	[comprising profit / (loss) for the period (after tax)	3,170.80	7,378.13	2,633.51
as shown in the Audited Balance Sheet 8 Earnings per share (of ₹ 10/- each)	6	Equity share capital	965.12	965.12	965.12
	7		-	65,513.30	-
Basic 33 17 76 21 27	8	Earnings per share (of ₹ 10/- each)			
Basis : 78:21 27:		Basic:	33.17	76.21	27.04
Diluted: 33.17 76.21 27.		Diluted:	33.17	76.21	27.04

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

(₹ in lakhs)

	(< in takins				
S.	Particulars	Quarter ended June 30, 2022 (Unaudited)	Year ended March 31, 2022 (Audited)	Quarter ended June 30, 2021 (Unaudited)	
1	Total income from operations	9,251.95	34,280.52	7,986.58	
2	Net profit / (loss) for the period (before tax, exceptional and / or extraordinary items)	3,647.39	15,208.63	3,314.27	
3	Net profit / (loss) for the period before tax (after exceptional and / or extraordinary items)	3,647.39	15,208.63	3,314.27	
4	Net profit / (loss) for the period after tax (after exceptional and / or extraordinary items)	2,164.76	11,353.24	2,433.75	
5	Total comprehensive income for the period [comprising profit / (loss) for the period (after tax) and Other comprehensive income (after tax)]	2,040.62	11,315.54	2,418.22	
6	Equity share capital	965.12	965.12	965.12	
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	-	83,395.91	-	
8	Earnings per share (of ₹ 10/- each) -				
	Basic :	22.09	116.74	24.90	
	Diluted:	22.09	116.74	24.90	

The above is an extract of the detailed format of Quarterly Standalone and Consolidated Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Statutory Auditors of the Company have carried out limited review of the Standalone and Consolidated Financial Results for the quarter ended June 30, 2022. The full format of the Quarterly Standalone and Consolidated Unaudited Financial Results and Limited Review Report thereon are available on the Stock Exchange websites of National Stock Exchange and BSE at www.nseindia.com and www.bseindia.com respectively and under the Investors section on the Company's website www.icra.in. By Order of the Board of Directors

Ramnath Krishnan Place: Gurugram Managing Director & Group C.E.O. : August 04, 2022 (DIN: 09371341)



BERGER PAINTS INDIA LIMITED

(CIN: L51434WB1923PLC004793) Registered Office: Berger House, 129 Park Street, Kolkata 700017 Phone Nos.: 033 2229 9724 - 28; Fax Nos: 033 2227 7288 Website: www.bergerpaints.com E-mail: consumerfeedback@bergerindia.com

NOTICE OF 98TH ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING

NOTICE is hereby given that Ninety-eighth Annual General Meeting ("98th AGM") of the Company will be held on Friday, 26th August, 2022 at 11 a.m. (IST) through Video Conference ("VC") or Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (the Act) and Rules framed thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") read with the Ministry of Corporate Affairs (MCA) General Circulars No. 14/2020, No. 17/2020, No. 20/2020, No. 02/2021 and No. 2/2022 dated 8th April, 2020, 13th April, 2020, 5th May, 2020, 13th January, 2021 and 5th May, 2022 respectively, read with relevant circulars issued by the Securities and Exchange Board of India ("SEBI"), from time to time (collectively referred to as "circulars"). In terms of MCA Circulars and SEBI Circulars, the Company has completed despatch of Notice of the 98th AGM and Annual Report of the Company, inter-alia, containing the financial statements and other statutory reports for the year ended 31st March, 2022 on 3rd August, 2022 through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company/ Registrar & Share Transfer Agent (RTA) i.e., M/s C. B. Management Services (P) Limited or Depository Participant(s). The requirement of sending physical copy of the Notice along with the Annual Report to the Members have been dispensed with vide MCA Circulars and SEBI Circulars till 31st December, 2022. The Notice of the 98th AGM along with the Annual Report for financial year 2021-22 of the Company are available on the website of the Company viz., www.bergerindia.com, e-voting website of National Securities Depository Limited (NSDL) viz., www.evoting.nsdl.com and also available on websites of BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

Members are requested to refer to the Newspaper advertisement dated 26th July, 2022 issued by the Company and published on 26th July, 2022 in Business Standard (English) and Aajkal (Bengali) for further details pertaining to the 98th AGM.

Members are also hereby informed that:

Place: Kolkata

Date: 5th August, 2022

- 1. Pursuant to Section 108 of the Act and Rule 20 of the (Companies Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of the Listing Regulations, the Company is pleased to provide e-voting facilities through NSDL to its Members, in respect of the businesses to be transacted at the AGM. The manner and instructions to cast votes through remote e-voting as well as e-voting to be conducted during the AGM have been provided
- The businesses as set out in the Notice shall be transacted through e-voting only. The Members, whose names appear in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on Friday, 19th August, 2022 being the cut-off date, shall be entitled to avail the e-voting facility. Once vote(s) on Resolution(s) are cast by any Member, the same can not be changed subsequently. The remote e-voting will commence on 23rd August, 2022 [Tuesday at 9:00 a.m. (IST)] and end on 25th August, 2022 [Thursday at 5:00 p.m. (IST)]. A person who is not a Member as on the cut-off date, i.e., Friday, 19th August, 2022, should treat the Notice for information purpose only.
- Members attending the 98th AGM, who have not cast their votes by remote e-voting, shall be eligible to exercise their voting rights during the AGM through e-voting system via www.evoting.nsdl.com
- Members who have exercised their voting rights by remote e-voting prior to the 98th AGM may also attend the 98th AGM through VC or OAVM but shall not be entitled to cast their votes again during the 98th AGM.
- Any person, who becomes Member of the Company after dispatch of the Notice of the AGM and holds shares as on the cut-off date i.e 19th August, 2022, may obtain the login ID and password by sending a request to NSDL at evoting@nsdl.co.in or to the Company at sumandev@bergerindia.com or its RTA at subhabrata@cbmsl.co or ranarc@cbmsl.co. Members who are already registered with NSDL for remote e-voting can use their existing User
- 5. In case of any queries/grievances relating to e-voting, Members may refer to "Frequently Asked Questions (FAQ's) on e-voting (For Shareholders).pdf" and "e-voting Manual-Shareholders.pdf" available at 'Downloads' section of NSDL e-voting website, i.e., www.evoting.nsdl.com or call on Toll Free Nos.: 1800 1020 990 and 1800 22 44 30 or contact Ms. Pallavi Mhatre, Senior Manager of NSDL at Telephone Nos.: (022) 24994360/(022)24994545 or at e-mail id: evoting@nsdl.co.in. Members holding securities in demat mode with CDSL can call at Telephone Nos.:(022) 23058738/(022) 23058542-43 or at e-mail id: helpdeskevoting@cdslindia.com.

For Berger Paints India Limited

Arunito Ganguly (FCS-9285) Vice President & Company Secretary



PRESTIGE ESTATES PROJECTS LIMITED

CIN: L07010KA1997PLC022322 Registered Office: Prestige Falcon Tower, No.19, Brunton Road, Bengaluru - $560025\,$ Tel: +91 80 25591080, Fax: +91 80 25591945

Email: investors@prestigeconstructions.com; Website: www.prestigeconstructions.com

NOTICE Sub: Transfer of equity shares of the Company to Investor Education and Protection Fund (IEPF)

NOTICE is hereby given that pursuant to provisions of Section 124(6) of the Companies Act, 2013 and Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended from time to time ('the Rules'), the Company is required to transfer/credit all such shares in respect of which dividend has not been claimed by the Shareholder for seven consecutive years to the Investor Education and Protection Fund.

Shareholders are requested to note that the dividend declared during the Financial Year 2014-15 which remained unpaid or unclaimed for a period of seven years from the date of transfer to Unpaid Dividend Account will be due to be credited to the IEPF in November, 2022. The corresponding shares on which dividend was unclaimed for seven consecutive years will also be transferred as per the procedure set out in the Rules. The company has sent individual notices to the concerned shareholders providing details and process of the shares to be transferred to the authority.

Please note that the due date for claiming unpaid / unclaimed dividend amounts(s), declared during the Financial Year 2014-15, is November 6, 2022. All concerned Shareholder(s) are requested to make an application to the Company/Company's Registrar and Share Transfer Agents with a request for claiming unpaid/unclaimed dividend for the year 2014-15 and onwards to enable processing the claims before the due date.

In case no valid claim in respect of unclaimed dividend is received from the concerned Shareholder(s) by due date, the Company shall, in compliance with the aforesaid Rules, transfer the dividend and corresponding shares to the IEPF authority without any further notice.

The concerned shareholder (s) would be entitled to claim the transferred shares and dividend from IEPF Authority by making an Application in the prescribed E-form IEPF-5 and sending the physical copy of the requisite documents prescribed in Form IEPF-5, to the Nodal Officer of the Company.

Please note that no claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to IEPF pursuant to the said Rules.

The list of shareholder(s) along with relevant details, whose shares are liable to be transferred to the Demat account of the IEPF Authority is uploaded on the website of the Company at www.prestigeconstructions.com

For further information / clarification, shareholders may write or contact to: (i) Company's Registrar and Transfer Agent, M/s. Link Intime India Pvt. Ltd., C 101, 1st Floor, 247 Park, L.B.S Marg, Vikhroli West, Mumbai 400 083, Tel No: +91 22 49186270 Fax: +91 22 49186060; e-mail:iepf.shares@linkintime.co.in

For and on behalf of Prestige Estates Projects Limited

Date: 04.08 2022 Place: Bengaluru

Manoj Krishna JV Company Secretary and Compliance Officer

Super Spinning Mills Limited

Regd. Office: "Elgi Towers", P.B.No.7113, 737-D, Green Fields, Puliakulam Road, Coimbatore - 641045 Telephone No.: 0422-2311711 Fax No.: 0422-2311611 E-mail ld: investors@ssh.saraelgi.com Website: www.superspinning.com CIN: L17111TZ1962PLC001200

Extract of Unaudited Financial Results for the Quarter ended June 30, 2022 under Ind AS (Rs. In lakhs)

	Extract of Chadalted I married Results for the Quarter Chada Saile 50, 2022 and of the Act (16. in and				
SI. No.	Particulars	3 months ended June 30, 2022 (Unaudited)	3 months ended June 30, 2021 (Unaudited)	Year to date figures March 31, 2022 (audited)	
1	Total Income from Operations	2,545.94	1,641.82	9,429.42	
2	Net Profit/ (Loss) for the period (before tax and exceptional items)	(214.34)	(49.05)	312.86	
3	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional items and profit/loss from discontinued operations)	(214.34)	(44.85)	800.02	
4	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional items and profit/loss from discontinued operations)	(214.34)	(44.85)	83.56	
5	Other comprehensive income (net of tax)	-	-	(46.94)	
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(214.34)	235.20	36.62	
7	Equity Share Capital (face value of Rs.1 per share)	550.00	550.00	550.00	
8	Reserves (excluding Revaluation Reserve)			10,380.61	
9	Earnings Per Share (of Rs.1/- each) (for continuing and discontinued operations)				
	a. Basic	(0.39)	(0.08)	0.15	
	b. Diluted	(0.39)	(0.08)	0.15	

Notes:

- The above financial results for the quarter ended June 30, 2022 as reviewed and recommended by the Audit committee of th Board, has been approved by the Board of Directors at its meeting held on August 04, 2022. The above results are subjected t limited review by the statutory auditor of the Company. The report of statutory auditor is unqualified.
- These financial results have been prepared in accordance with the companies (Indian Accounting Standards) Rules, 2015 (In AS) prescribed under section 133 of the companies Act, 2013 read with relevant Rules thereunder and in terms of Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI circular dated July 5, 2016
- The company started realising the deferred tax asset which was not accounted in the earlier years assuming the company may no able to generate profit, to off set the unabsorbed business losses. The management now restated its intention and assuming th company can generate profits to utilise the unabsorbed losses. Hence Deferred Tax asset has been recognised from March, 2022
- During the quarter ended June 30, 2022, the company has continued the purchase cum sale arrangement with one of its customer from whom the raw cotton aggregating to Rs. 2686.91 lakhs, (of which Rs. 431.43 lakhs lying in Inventories) was purchased and in turn converted into cotton yarn and sold to them aggregating to Rs. 2201.70 lakhs. The company has disclosed the sale of cotto varn under the head "Income from Operations" and purchase of raw cotton under the head "Cost of materi separately.
- 5. The above is an extract of the detailed format of the audited financial results for the quarter ended June 30, 2022 filed with th Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited Financial Results for the Quarter ended June 30, 2022 are available on the website of the BSE Limited an NSE Limited i.e. www.bseindia.com & www.nseindia.com, on the Stock Exchanges where the Company's shares are listed and of the website of the Company i.e., www.superspinning.com
- To facilitate comparison, figures of the previous year have been rearranged/regrouped/recast wherever necessary.

Place · Coimbatore Date: August 04, 2022

For Super Spinning Mills Limited Sumanth Ramamurth Chairman and Managing Directo
DIN:00002773



MAN INFRACONSTRUCTION LIMITED

12th Floor, Krushal Commercial Complex, G. M. Road, Chembur (West), Mumbai – 400 089, Website: www.maninfra.com, Investor Relation Contact: investors@maninfra.com Corporate Identity Number: L70200MH2002PLC136849 Tel: +91 22 42463999

NOTICE OF THE 20th ANNUAL GENERAL MEETING OF MAN INFRACONSTRUCTION LIMITED Notice is hereby given that the 20th Annual General Meeting ('AGM') of the members of MAN Infraconstruction

Limited **('the Company')** will be held on Wednesday, September 07, 2022 at 11.00 am through Video Conferencing ('VC')/ Other Audio Visual Means (OAVM), to transact the business(es) that will be set forth in the Notice of AGM. In view of the ongoing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs (MCA) vide its General Circular No 14/2020 dated April 8, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, General Circular No. 20/2020 dated May 5, 2020, General Circular No. 22/2020 dated June 15, 2020, General Circular No. 33/2020 dated September 28 2020, General Circular No. 39/2020 dated December 31, 2020, General Circular No. 02/2021 dated January 13, 2021 General Circular No. 19/2021 dated December 08, 2021, General Circular No. 21/2021 dated December 14, 2021 and General Circular No. 02/2022 dated May 05, 2022 (collectively "MCA Circulars") and Securities and Exchange Board of India ("SEBI") vide its circular no. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, circular no. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021 and circular no. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 (collectively "SEBI Circulars"), have permitted companies to conduct AGM through VC or othe audio visual means, subject to compliance of various conditions mentioned therein. In compliance with the aforesaid MCA Circulars and SEBI Circulars and the applicable provisions of Companies Act, 2013 and rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the 20th AGM of the Company is being and SEBI (Listing Obligations and Disclosure Requirements) and SEBI (Listing Obligations and Disclosure Requirements) are supported by the Regulation of the Company is being an experienced by the Regulation of the Regula convened and will be conducted through VC.

The Notice of AGM and the Annual Report for the financial year 2021-22, inter-alia, containing Board's Report Auditor's Report and Audited Financial Statements will be sent only through electronic mode to all those members who have registered their email address with the Company/ Depository Participants in accordance with the aforesaid Circulars. Members may note that the Notice of AGM and the Annual Report 2021-22 will also be made available on the website of the Company at www.maninfra.com, BSE Limited at www.bseindia.com and the National Stock Exchange of India Limited at www.nseindia.com

In case the members have not registered their email address, they can follow the below procedure

- The Members holding shares in DEMAT form are requested to register their e-mail address / electronic bank mandate with their respective Depository Participant.
- The Members holding shares in Physical mode are requested to furnish their e-mail address / electronic bank mandate details in Form ISR-1 and other relevant forms pursuant to SEBI Circular bearing reference no. SEBI/HO/MIRSD/MIRSD_RTAMB/P/CIR/2021/655 dated November 03, 2021. Relevant details and forms prescribed by SEBI in this regard are available on the website of the Company a https://www.maninfra.com/contracting/pdf/request-letter-kyc.pdf

Members whose Email IDs are not updated with the Company/Registrar and Share Transfer Agents/Depository Participants can avail soft copy of the 20th AGM Notice and Annual Report for FY 2021-22 by raising a request to the Company by email at investors@maninfra.com

Members can attend and participate in the AGM through VC/OAVM facility. The instructions for joining the AGM would be provided in the Notice of AGM. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

The Company is also providing remote e-voting facility ('remote e-voting') to all its members to cast their votes on all the resolutions set out in the Notice of AGM. Also, the Company shall be providing the facility for voting through e-voting system during the AGM. The detailed procedure of remote e-voting / e-voting during the AGM will be ned in the Notice of AGM.

For MAN INFRACONSTRUCTION LIMITED

Date: 04/08/2022

Durgesh S. Dingankar Company Secretary Membership No.: F7007



STAR PAPER MILLS LIMITED

CIN: L21011WB1936PLC008726 Registered Office: Duncan House, 2nd Floor, 31, Netaji Subhas Road, Kolkata 700 001

Ph: 033-22427380 E-mail: star.cal@starpapers.com Web: www.starpapers.com NOTICE

Notice is hereby given pursuant to the provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the company is scheduled to be held on Friday, 12th August, 2022 to inter-alia consider and approve the Un-audited Financial Results for the Quarter ended 30th June

The Notice is also available on website of the company www.starpapers.com) and that of BSE Limited (www.bseindia.com and National Stock Exchange of India Limited (www.nseindia.com

for STAR PAPER MILLS LTD

4th August,2022

SAURABH ARORA



FINANCE DEPARTMENT, CHENNAI - 9. Auction of 10 and 20 year Tamil Nadu Government Stock (Securities)

- Government of Tamil Nadu has offered to sell by auction the dated securities for an amount of Rs.2000 crore with Ten year and Rs.1000 crore with twenty year tenure Securities will be issued for a minimum nominal amount of Rs.10,000/- and multiples of Rs.10,000/- thereafter. Auction which will be **yield** based under multiple price format will be conducted by Reserve Bank of India at Mumbai Office (Fort) on August 08, 2022.
- The Government Stock upto 10% of the notified amount of the sale will be allotted to eligible individuals and institutions subject to a maximum limit of 1% of its notified amount for a single bid as per the Revised Scheme for Non-competitive Bidding facility in the Auctions of State Government Securities of the General Notification (Annexure II). Under the scheme, an investor can submit a single bid only through a bank or a Primary Dealer.
- Interested persons may submit bids in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System as stated below on August 08, 2022.
- a) The competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System between 10.30 A.M. and 11.30 A.M.
- The non-competitive bids shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber)Systembetween 10.30 A.M. and 11.00 A.M.
- The yield percent per annum expected by the bidder should be expressed up to two decimal points. An investor can submit more than one competitive bid at different rates in electronic format on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System. However, the aggregate amount of bids submitted by a person should not exceed the notified amount.
- The result of auction will be displayed by Reserve Bank of India on its website on August 08, 2022 Successful bidders should deposit the price amount of Stock covered by their bids by means of a Bankers' Cheque or Demand Draft payable at Reserve Bank of India, Mumbai (Fort) or Chennai on August 10, 2022 before the close of banking hours.
- The Government Stock will bear interest at the rate determined by Reserve Bank of India at the auction and interest will be paid half yearly on February 10 and August 10. The Stock will be governed by the provisions of the Government Securities Act, 2006 and Government Securities Regulations, 2007.
- 7. The stocks will qualify for ready forward facility.
- 8. For other details please see the notifications of Government of Tamil Nadu Specific Notification 619(L)/W&M-II/2022 and 620(L)/W&M-II/2022 dated August 04, 2022.

N. MURUGANANDAM Additional Chief Secretary to Government. Finance Department, Chennai - 9. டைந்தோம், சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்".



DIPR/801/Display/2022

Steel Authority of India Limited (A Government of India Enterprise)

NOTICE TO EQUITY SHAREHOLDERS

Transfer of Equity Shares of the Company to Investor Education and Protection Fund (IEPF)

This Notice is published pursuant to the applicable provisions of the Companies Act, 2013, read with Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amended ("the Rules") notified by the Ministry of Corporate Affairs (MCA). The Rules, inter-alia, provide that all unclaimed dividend and shares in respect of which dividend has not been claimed or paid for seven consecutive years or more shall be transferred to Investor Education and Protection Fund (IEPF) Suspense Account

Final Dividend 2014-15 declared by the Company is becoming due for transfer to the Fund as detailed below.

Dividend (Year)	Date of Declaration of Dividend	Transfer of Shares to IEPF Suspense Account
Final (2014-15)	24.09.2015	After 31.10.2022

The Company, has sent individual communication(s) to the concerned shareholders whose dividend has remained unpaid or unclaimed for seven consecutive years, at their latest available address with their Depository Participant/ R&TA, providing complete details of the shares due for transfer to IEPF Suspense Account The Company has uploaded the details of such Shareholders and Shares due for transfer to IEPF Suspense Account on its website at - www.sail.co.in. Shareholders are requested to refer to the "Investor Relations" heading on the above website to verify the details of the shares liable to be transferred to IEPF Suspense Account.

Shareholders are advised to claim the unclaimed dividend. Shareholders can contact the Company, at the Registered Office(or email at investor.relation@sail.in) or its Registrar and Share Transfer Agent ((Address: MCS Share Transfer Agent Limited, Unit: Steel Authority of India Limited, 1st Floor, F-65, Okhla Industrial Area, Phase-I, New Delhi-110020, Tel: 91 11 41406149) or email at admin@mcsregistrars.com) for further details, and lodge a valid claim for the unclaimed dividend lying with the Company, within 30 days of notice. If no reply is received within the due date, the Company shall, with a view to comply with the requirement of the Rules, transfer the relevant Shares to IEPF Suspense Account without any further notice by following the due

However, the Shareholders can claim both the dividend and the corresponding Shares including all benefits accruing on such Shares, if any, from IEPF Authority in accordance with the Rules and on submission of such documents as prescribed therein. Shareholders can also refer to the details available or www.iepf.gov.in in this regard.

No claim shall lie against the Company in respect of unclaimed dividend amount and the Shares transferred to IEPF pursuant to the said Rules.

For Steel Authority of India Limited

(M.B. Balakrishnan)

CGM (Finance) & Company Secretary

Ispat Bhavan, Lodi Road New Delhi 110003 Tel: +91-11 24367481-86; Fax: +91-11 24367015

Place: New Delhi

Date: 4th August, 2022

CIN: L27109DL1973GOI006454 website: www.sail.co.in; Email:investor.relation@sail.in

There's a little bit of SAIL in everybody's life



கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம், அங்கிநாயனப்பள்ளி தேசியநெடுஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்த சுஜித்குமார், பாக்கியராஜ், வீரவேல், ஜெகதீஸ் ஆகியோர் குடும்பத்தினரை, கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உள்ளனர்.



ஆசனூர் சாலையில் கரும்பு லாரிகளை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதம்

சத்தியமங்கலம், ஆக. 6– சத்தியமங்கலம் கோடிபுரத்தை காளவாடி சேர்ந்த மாதேவா (வயது 70) என்பவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் அவர் காளவாடி அரசு மருத்துவமனையில் முதல் பெற்று சிகிச்சை மேல் கோவை சிகிச்சைக்காக மரு**த்**துவமனைக்கு அரசு செல்ல அழைத்து மருத்துவர் பரிந்துரைத்தார். மீண்டும் 108 ஆம்புலன்ஸ் நோயாளியை ஏற்றி கொண்டு கோவை ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஓட்டுநராக ராஜபாஜியும், உதவி மரு**த்**துவராக நாகராஜ் என்பவர் பணியில்

இருந்தார். ஆம்புலன்ஸ் ஆசனூர் அடுத்த கர்நாடக காரப்பள்ளம் எல்லை அருகே சென்ற போது

பெயர் மாற்றம் NIRMALA KANKAN OM NARAYAN LAHOTI. W/O VISHNU NARAYAN KANKANI 22 04 196 தேதி: பிறந்த Khammam (பிறந்த ஊர்: Telangana), D,NO E-11, S F NAGAR 2, K S GARDEN Kovundampalayam Edayarpalaym, Coimbatore 641025 என்ற யசிக்கும் நான் இனி NIRMALA KANKANI அழைக்கப்படுகிறேன்

ENROLMENT NOTICE fter ten days of the publication

NIRMALA KANKANI

of this notice and within THREE months thereafter 📙 PRADHEEP.R S/O RAJENDRAN D. aged 30 permanently Residing at 3/24 Cuddalour Main Road V.O.C.Nagar, Salem–636014 Intend having my enrolment as as advocate moved before the Bai Council of Tamil Nadu, Bar Counci Buildings, High Court Campus Chennai-104 Those who have any valid objections may Notify the same to the Bar Council within 10

PRADHEEP.R

நகை ஏல அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் அவனாக பெருமாநல்லு றாதுகா, No.3/122-A. திருப்பூர் ரோடு மகாலட்சுமி பைனான்ஸியா்ஸ் 5கை அடகு கடையில் 12. 3.2022 அன்று காலை10 மணிக்கு நடக்க வேண்டிய நகை ஏலம் பறிறிய அறிவிப்பு எிபரம் கடந்த 25,30.7.22 ஆகிய தேதிகளில் வெளியான விளம்பரத்தில் 9.8.22 ான்று ஏலம் நடைபெறுவதாக தவறுதலாக செய்யப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியவும்.

மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அவினாசி அசல் **வழக்கு.எண்.1**39/2022 ஜோதிமணி

.திரிவேணி 3.முரளி

∍.கு.,... 4.யசோதை –எதிர்–

1.தமிழ்நாடு அரசுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர், திருப்பூர் 2.வட்டாட்சியர் அவர்கள், அவிநாசி ...பிரதிவாதிகள்

...வாதிகள்

பாது அறிவிப்பு -<u>போது அறாவப்பு</u> மேற்படி வாதிகள் கடந்த 09.11.2021ம் தேதியன்று திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுக்கா, வடுகபாளையம் கிராமம், வடக்கு வளவில் இறந்துபோன ரகுநாதன் த/பெ.முருகேசன் முதலியார் அவர்களின் வாரிசு என்று வாதிகளை விளம்புகை செய்யக்கோரி காக்கல் செய்துள்ள தாவா வருகின்ற 05.09.2022ம் தேதியன்று வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி தாவா மீது ஆட்சேபனை உள்ளவர்கள் தாவா மீது ஆட்சேபனை உள்ளவாகள வாய்தா அன்று காலை 10,30 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராகி ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்ளவும், தவறும் பட்சம் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

தீர்மானிக்கப்பரு. ட மூலம் அறியவும், M.ராஜா,B.A.,B.L., K.கார்த்திகேயன், B.Com.,B.L வழக்கறிஞர்கள், அவிநாசி கரும்பு லாரியை வழிமறித்து யானைகள் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை வாகனங்கள் ஏற்பட்டது. அனைத்தும் கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றது. இதில் ஆம்பலன்ஸ் செல்ல

முடியவில்லை.

45 நிமிடத்துக்கு

கரும்புகளை யானைகள் கரும்பு லாரியை விடுவித்து வனப்பகுதியில் சென்றது.

ஆம்புலன்ஸ் பின்னர் கோவை நோக்கி சென்றது. கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானைகளால் ஆம்புலன்ஸ் 45 நிமிடங்கள் தாமதமாக நோயாளியை சென்றது எடுத்து குறிப்பிடதக்கது.

பெயர் மாற்றம் MYILSAMY.

சுமார்

மேலாக

MUTHUSAMY, தேதி: 06.06.1966, (பிறந்த Erode) No 14/1 Lakshmanan Street, SKC Main Road, Surampattai Erode-638009 முகவரியில் வசிக்கும் நான் இனி MAYILSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

MYILSAMY

பெயர் மாற்றம் SURESH MYĪLŠAMY S/o.MAYILSAMY, பிறந்த தேதி: 09.11.1988, (பிறந்த ஊர்: Erode) No 14/1 Lakshmanan Street, SKC Main Road, Surampattai Erode-638009 முகவரியில் வசிக்கும் நான் இனி SURESH.M என்று அழைக்கப்படுகிறேன்.

SURESH MYILSAMY மூன்றாம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கோயமுத்தூர் எம்.சி.ஓ.பி.எண்.1170/2019 சாரதா மற்றும் மூவர்.

... மனுதாரர்கள் – எதிர்– கோயமுத்தூர் மாவட்டம், குனியமுத்தூர், B.K.புதூர், குலத்துப்பாளையம் மெயின் ரோடு, SSS AVENUE, கதவு எண்.21ல் குடியிருக்கும் துரைசாமி மகன் 32 வயதுடைய D.கண்ணன். ...1ம் எதிர்மனுதாரர்

அறிவிப்பு மேற்படி மனுவில் மனு மோட்டார் வாகன விபத்தில் மனுகாரர் மனுதாரரின் கணவர் இறந்தது தொடர்பாக மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு கோரி மனுதாரர் விபத்து நஷ்ட ஈடு கோா மனுது... 1ம் எதிர்மனுதாரர் மீதும் மற்ற எதிர்மனுதாரர்கள் மீதும் மனு தாக்கல் டெல்படி மனு மேற்படி. நேற்படி மனு மேற்படி நத்தில் 1ம் எதிர்மனுதாரா செய்து மேற் நீதிமன்றத்தில் ஆஜராக 11.08.2022ம் கேகியில் வாய்தா போடப்பட்டுள்ளது. மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி தேதியில் காலை 10.00 மணிக்கு 1ம்எதிர்மனுதாரர் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களது ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்ள வேண்டியது. தவறினால் மேற்படி மனு 2ம் தவறினால் மேற்படி மனு . எதிர்மனுதாரரை பொறுக்கு ் தாமனுதாரணர் ஒருதலைபட்சமாக உத்திரவிடப்படும் ான்பதை இதன் மூலம் அறியவும். L.BHUVANESWAR, BBM.,LLB.,DLL

வழக்கறிஞர், சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் சத்தியமங்கலம் O.S.No.169/2019 _____ குறாறு கிராம வங்கி புஞ்சை புளியம்பட்டி அதன் கிளை மேலளார்.

C.MALAR SELVI, B.Sc.,LLB.

1 .செமினா பேகம், க/பெ.சையத் முகமது க.எண். 13, மறைமலை அடிகள் வீதி, புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம் 2.ராதா, க/பெ.யுவனேஸ்குமார், க.எண்.9 மறைமலை அடிகள் ஜாயிண்ட வீதி, புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம். 3.பஷாரியா, க/பெ.இஸ்மாயில், க.எண், 4 ு.பஷாய்பா, குடிகள் ஜாயிண்ட் வீதி, புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம்

⊣ஞ்சை புளங்கப்படி. வட்டம், ஈரோடு மாவட்டம்₂,₃,₄ம் பிரதிவாதிகள் ...2,3,4ம் பிரதிவாதிகள் அறிவிப்பு மேற்படி வாதி 1 முதல் 4 பிரதிவாதிகளின் பேரில் வங்கியிடம் பெற்ற JLC கடன் தொகைகை வகுல் செய்வதற்காக சமூகம் தீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேற்படி நீதிமன்றத்தில் 2,3,4 பிரதிவாதிகள் ஆகிய தீங்கள் ஆஜராக வருகிற 16,08,2022ம் தேதியன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 2,3,4 பிரதிவாதிகளாகிய தூன்றைய தினம் 2,3,4 பிரதிவாதிகளாகிய தூன்றைய தினம் 2,3,4 பிரதிவாதிகளாகிய தங்கள் நேரடியாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.30 மணிக்கு சமூகம் நீதிமன்தற்தில் ஆஜராக புகள்களு சமூகய நறயமாறுற்று ஆண்ணவேக் அறிவுறுத்தப்படுகிறது. இல்லையேல் மேற்படி வழக்கில் உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும். R.DORAISWAMY,B.A.,B.L.,

B.MANONMANI, M.A.,B.L., வழக்கறிஞர்கள், சத்தியமங்கலம்

பெயர் மாற்றம்

GAUTHAM VELAY S/O.VELAYUDHAN, பிறந்த 04.06.1992, (பிறந்த AMBUR) 7, 3RD ஊர்: Murugar Street Sakthi Edayarpalayam Nagar. COIMBATORE-641025 முகவரியில் வசிக்கும் இனி GAUTHAM நான் VELAYUDHAN அழைக்கப்படுகிறேன்

GAUTHAM VELAYUDHAM

பெயர் மாற்றம் M.RAKKAMMAL, MANIKANDAN, பிறந்த தேதி 12.03.1989, (பிறந்த ஊர் K.Pudupatti, Pudukottai Dt) 573, Rajathiyammal Lavout. Lawley Road, Coimbatore-641003 முகவரியில் வசிக்கும்

நான் இனி RATHA.M என்று அழைக்கப்படுகிறேன். M.RAKKAMMAL

கோரி தொடர்ந்த வழக்கில் 1 மற்றும் படிவம் எண். INC–26 2ம்எதிர்மனுதாரர்கள் (கம்பெனிகள் (துவக்கம்) விதிகள் வருகிற 10.08.2022ம் தேதி அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி 2014, விதி 20(3)–ன்படி) தற்போதைய கம்பெனிக்காக பிரிவு கேகியில் காலை 10,30 மணிக்கு 8ன் கீழ் உரிமம் பெற செய்தித்தாளில் தேது.வால் நீவிர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் வெளியிட வேண்டிய விளம்பரம் மூலமோ ஆஜராகவும், தவறும் பட்சத்தில் பட்சத்தில் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

கம்பெனிகள் பதிவாளர் முன்பாக பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம், எண். 7, ஏஜிடி பிசினஸ் பார்க், முதல் மாடி, பேஸ்–∥, அவினாசி ரோடு, சிவில் ஏரோட்ரோம் அஞ்சல், கோயமுக்கார் 641 014.

கம்பெனிகள் சட்டம் 2013, கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 8(1) மற்றும் கம்பெனிகள் (துவக்கம்) விதிகள் 2014, விதி

. 20-ன் விஷயத்தில் மற்றும் M/s. கோயமுத்தூர் கோல்ட்ஸ்மித்'ஸ்

ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் விஷயத்தில், பதிவு அலுவலகம், எண். 44, முதல் மாடி, தா்மராஜா கோயில் தெரு,

கோயமுத்தூர் 641001

...மனுதாரர் கம்பெனி 22 ஜூலை, 2022 அன்று நடைபெற்ற அசாதாரண பொதுக்கூட்டத்தில் அசாதாரண பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, சட்டப்பிரிவு கன் கீழ் உரிலத்தை பெற கம்பெனி அதன் பெயரில் "ஜூவல்லரி" மற்றும் "பிரைவேட் லிமிடெட்" என்ற வார்த்தைகள் இல்லாமல் "கவுன்சில்" என்ற வார்த்தையை சோத்து இறுதியாக ''கோயமுத்தூர் கோல்ட்ஸ்மித்ஸ் கவுன்சில்'' என்ற பெயரில் பிரிவ 8ன் கீம் மாற்றம் என்ற பெயால் பார்வு 8ன கழ மாற்றம் செய்ய கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 8ன் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை மனுதாரர் கம்பெனி தாக்கல் செய்துள்ளது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மனுதாரர் கம்பெனியின் திட்டமிட்டுள்ள அந்தஸ்து மாற்றத்தினால் எவரது நலமேனும் பாதிக்கப்படுவதாக கருது வாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும் வார்யன், பாதுக்கப்படும் நல்ன மற்றும் எதிர்ப்பதற்கான காரணத்தை அபிட விட்டுடன் இணைத்து கம்பெனிகள் பதிவாளர், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம், எண். 7, ஏஜிடி பிசினஸ் பார்க், முதல் மாடி, பேஸ்–II, அவினாசி ரோடு, சிவில் ஏரோட்ரோம் அஞ்சல், கோயமுத்தூர் 641 014 அவர்களுக்கு இந்த அறிவிப்பு வெளியான பதினான்கு இந்த அறுப்படி வெளியான பத்தன்னத நாட்களுக்குள் தேரடியாக அளிக்கலாம் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை கீழ்க்குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள மனுதாரர் கம்பெனியின் பதிவு அலுவலகம் எண். 44, முதல் மாடி தாமராஜா கோயில் தெரு, கோயமுத்தூ

மனுதாரர் கம்பெனி சார்பாக M/s. கோயமுத்தூர் கோல்ட்ஸ்மித்'ள் ஜூவல்லரி பிரைவேட் லிமிடெட் கமல் வாசன் நிர்வாக இயக்குனர்

கேகி: 04/08/2022 இடம்: கோயமுத்தூர்

641001க்கு அனுப்ப வேண்டும்.

நேரு பொறியியல் கல்லூரிக்கு நாக் அமைப்பின் 'ஏ+' சான்றிதழ்

நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அதன் நீண்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவின் (நாக்) மிகவும் மதிப்புமிக்க தரச் சான்றிதழை

மேதகு மாவட்ட உரிமையியல் நடுவர்

இ.ம.எண்.03/2022

அ.வ.எண.85/2022 நள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் எவில் (எ) அம்மன் கோவில்

கொண்டையம்பாளையம், குக்கிராமம்

.தாமோதரன், 5.மூர்த்தி பண்டாரம்.

⊥.குப்புசாமி ≥.தேன்மொழி

வரப்பாளையம் கிராமம் அதன் பிரதிநிதி

.வ.என்.85/202

. . எதிர்மனு தாரர்கள் / பிரதி வாதி கஎ்

அறிவிப்பு மேற்படி மனுதாரர்கள் தங்கள் சார்பாகவும் மென்னையம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் கொண்டையம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகானியம்மன் கோவில் (எ) அம்மன்

காவில், கும்பாபிஷேக நிகழ்வினை நிறுத்திட கோரி சத்தியமங்கலம் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் அசல் வழக்கு எண்.85/2022 மற்றும் இடைமடை

ுயழக்கு எண்.85/2022 மற்றும் இடைமனு எண்.04/2022ல் வழக்கு தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக விளம்புறை மற்றும் கிரக்க-தடையுத்தரவு கோ

ுப்பட்டி வழகைய எத்தியது தார்களுக்கு எதிராக வின்பப்புறை மற்றும் நிரந்தர தடையுத்தரவு கோரப்பட்டுள்ளது. மேற்படி வழக்கினை பொருத்து ஊர் பொதுமக்கள் யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் வருகிற 02.08.2022ம் தேதி காலை 10.00

பருகிற 02.08.2022ம் தேதி காலை 10.00 மனிக்கு சமூகம் நீதிமன்றத்தில் நேரிலோ

அல்லது வழக்கறிஞர் மூல்மாக ஆஜராகி தங்களது ஆட்சேபனையை பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறினால் சமூகம் நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தாக்கல்

ந்து கணந்ததால் மனுதாரா தாப்பல் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்பதை இதன்

மாண்பமை மாவட்ட உரிமையியல்

நடுவர் நீதிமன்றம் சத்தியமங்கலப் E.P.No.o2/2022

T.P.No.43/2019

O.S.No.31/2017

...மனுதாரர்கள்/தீர்ப்பு பெற்றவர்கள்

–எதிர்–

சாந்தி நகர். கோபிசெட்டிபாளையம்

அ<u>றிவி</u>ப்பு

<u>குறானப்பு</u> மேற்படி மனுதார்கள் மேற்படி எண் நிறைவேற்று மேற்படி 2ம்

எதிர்மனுதாரர் / 2ம் தீர்ப்பு கடனாளி

செய்து மேற்படி நீதிமன்றத்தில் வரும் 16.08.2022 அன்று அதன் பெயரில் ஆட்சேபனை 2ம் எதிர்மனுதாருக்கு

ஏதாவது இருப்பின் மேற்படி தேதியில் மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.00 மணி அளவில் மேற்படி 2ம்

எதிர்மனுதாரர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி

தவறினால் மேற்படி மனுவில் உங்கள் பேரில் ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

வழக்கறிஞர்கள், சத்தியமங்கலம்

IN THE COURT OF THE MOTOR

ACCIDENT CLAIMS TRIBUNAL

AND SPECIAL SUB JUDGE OF

COIMBATORE

M.C.O.P.No.242/2021

–எதிர்–

..T.அண்ணாமலை, த/பெ.தீர்த்தன்,

s.எண்.10/210 முளிகுர் கிராமம்,

2.K.கணேசன், த/பெ.கனியப்பன்,

...1 மற்றும் 2ம் எதிர்மனுதாரர்கள்

மனுதாரா

V.VIJAYALAKSHMI, B.A.,B.L..

வழக்கறிஞர், கோவை

கடந்த

இழப்பீடு

ஆஜராக

நீகிமன்றக்கில்

அறிவிப்பு

விபத்தில்

காயங்களுக்கு

–3−1 ராகவேந்திரா நகர்,

மேற்படி

மூலம் அறியவும்,

கவண்டம்பாளையம்.

கோய முத்தூர்—641030

.திருமதி.லட்சுமி

நீலகிரி-643001

சாலை

்து வழக்கறிஞா தெரியப்படுத்த ^ - - - க்) மேற்படி _ - கக

மூலம் கண்டிப்பாய் அறியவும்

நபர்கள்

...2ம் எதிர்மனுதாரர்/2ம்

மீது

வேண்டியது மனுவில்

C.PARTHIBAN, B.A., B.L.

.C.A.ஆறுமுகம் (இறப்பு)

்.A.மகேந்கிரன்

வழக்கறிஞர்கள், சத்தியமங்கலம்

கல்வி அதிகாரி செயலர் பி.கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த சாதனையை பெருமிதத்துடன் வரவேற்றனர். நிர்வாகத்தின் ஒரே லட்சியம் நேரு குழும பெற்றுள்ளது. நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு

பி.கிருஷ்ணதாஸ்

ENROLMENT NOTICE ten days of the publication this notice and with THREE months thereafte GOWTHAM.K.M, MARIMUTHUS, aged 22 years, permanently Residing at No 396/2 Vadamalam patti. Pochampall Puliyampatti, Krishnagiri - 635206 Intend having my enrolment as ar advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council High Court Campus 04 Those who have any valid objections may Notify the

GOWTHAM.K.M

ACCIDENT CLAIMS TRIBUNAL AND SPECIAL SUB JUDGE OF COIMBATORE M.C.O.P.No.283/2021

same to the Bar Council within 10

days

பெரியசாமி –எகிர்– ı .A.இந்துஜா, த/பெ.அனந்தசயனம்

க.எண்.331/3, சிவராம் நகர் (தெற்கு), ராமநாதபுரம் அஞ்சல் கோயமுத்தூர் ≥. அனந்தசயனம், த/பெ.A.N.தர்மகுணம், மேற்படி

...1 மற்றும் 2ம் எதிர்மனுதாரர்கள்

<u>அறிவி</u>ப்பு மனுதார 13.05.2020 நிகழ்ந்த அன்று விபத்தில் சாலை காயங்களுக்கு மேற்படி கோரி நீதி மன்ற த்தில் தொடர்ந்த வழக்கில் 1 மற்றுப் 2ம்எதிர்மனுதாரர்கள் வருகிற 8.08.2022ம் தேதி அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி தேதியில் காலை 10,30 மணிக்கு நீவிர் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகவும், தவறும் பட்சத்தில் . ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன்

> V.VIJAYALAKSHMI, B.A.,B.L வழக்கறிஞர், கோவை

மூலம் அறியவும்.

ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within THREE months

மற்றும்

thereafter J. JAYASEELAN S/O.JAYARAJ, aged 39 years, permanently Residing at No. 66. S R. Lay-out. Kongu Main Road. Tiruppur-641607, Intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, Bar Council Buildings, High Court Campus, Chennai-104 Those who have any valid objections may Notify the same to the Bar Council within 10 days. J.JAYASÉELAN

BEFORE THE HON'BLE XXIII ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI

O.S.No.2282/2021 M/s.ASIRVAD MICROFINANCE PRIVATE LIMITED Having Registered Office at First Floor, Deshabandu Plaza, No.47 Whites Road, Chennai-600014. Rep by its Legal Assistant Manager. Mr.Rajkumar EMP No.17742

-Vs-.Mrs.Reena Josephine.K, Proprieto of RJ Engineering Industries No.32g, Sankarappan Thottam, Saravanampatti, Coimbatore-641035 2.Mr.M.Kennady,No.32g, Sankarappan Thottam,

Saravanampatti, Coimbatore-641035

In the above matter the Hon'ble XXII Assistant City Civil Court at Chennai has passed ordered of paper Publication for D₁ & D₂ on o_{5.08.2022} and returnable bvos.09.2022. Further nearing for your's persence on 05.09.2022. Hence be present on the above said date either personally or through your counsel, failing which the matter will be decided in your absence A.DAMODARAN

Advocate Counsel for Plaintiff

நிர்வாக அறங்காவலர் செல்வது என்ற கனவு மிக விரைவில் நனவாகும் முதன்மை என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்பதை தெரிவித்தனர். நிறுவனத்தின்

மற்றும் முன்னேற்றத்தில் குழுக்கள் மிகவும் கவன**த்**துட்னும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

IN THE COURT OF EXCLUGIVE MOTOR ACCIDENT CLAIM TRIBUNAL TIRUPUR M.C.O.P.No.772/2020 S.வேலுச்சாமி, த/பெ.லேட்.

அறிவிப்பு

மேற்படி மனுதாரருக்கு சாலை

சமந்தமாக

செய்துள்ள நஷ்டாட்டு மனுவில்

நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி 12.10.2022ம் தேதி வாய்த

மனுவில் ஆட்சேபனை ஏதேனுட

கனம் நீதிமன்றத்தில் றேம்படி

வாய்தா தேதியில் காலை 10.30

வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி

தங்களது ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்ள

வேண்டியது. தவறும் பட்சத்தில்

மனுதாரரின் மனுக் கோரிக்கை

ஏற்கப்படும் என்று இதன் மூலம்

தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

V.YUVARAI.B.A...B.I.

வழக்கறிஞர், திருப்பூர்

1ம் எதிர்மனுதார

. நேரிலோ அல்லது

ஆட்சேபனையை

எதிர்மனுதாரர்

போடப்படடுள்ளது.

விபத்து

இருப்பின்

மணிக்கு

–எதிர்– தருமபுரி மாவட்டம் Vikram Kumar, S/o.Siva Kumar, Mahato, Gayathri Nagar, and Stree –எகிர்– Palayakadu, Mannarai, Tirupur. ...1ம் எதிர்மனுதார

தாக்கல்

மேற்படி

வட்டாட்சியர் அலுவலகம், பாலக்கோடு .

...எதிர்மனுதாரர்

வட்டாட்சியர் அவர்கள்

பாலக்கோடு

ந.க.எண்.3445/2020

சுப்பிரமணி, பெரியசவுளூர்

கிராமம், பாலக்கோடு வட்டம்,

பொது அறிவிப்பு மேற்படி மனுதாரரின் . காளியம்மாள் கடந்த காயார் 21 04 1999 தேதியன்று மேற்படி முகவரியில் வேண்டி விண்ணப்பித்துள்ளார் இது குறித்து யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இவ்வறிப்பு கண்ட மேற்பட தினங்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர்

அவர்களுக்கு தெரிவிக்குமாறும் தவறும் பட்சத்தில் மனுதாரர் கோரி பரிகாரம் உத்தரவாகும் என்பதை அறியவும்.

வட்டாட்சியர் அவர்கள் பாலக்கோடு.

பொது அறிவிப்பு

குன்னத்தூர், மாரியம்மன் கோவில் திருப்பூர், சந்தையப்பாளையம், க.எண்.53ல் ஆகிய எனது கட்சிக்காரர் கடந்த 25.07.2022 அன்று குன்னத்தூர் பஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரது 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு <mark>மதிப்பெண் சான்றிதழ்கள் (10ம் வகுப்பு பதிவு எண்.209</mark>3564, ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளி, மூலவாய்கால்), (12ம் வகுப்பு பதிவு ாண்.298324, எஸ்.வி.வி.மேல்நிலை பள்ளி, தாசம்பாளையம்) ஆகியவைகள் காணாமல் போய்விட்டது. கிடைக்கப் பெற்றவர்கள் _{ஆத}்கள் என்னிடமோ எனது கடசிக்காரரிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

M.Bhisma Nandhini, B.E.,L.L.B. Advocate, Perundurai-638052 Cell No.8825656493

அசல் நிலம்/சொத்து ஆவணம் காணவில்லை

கோயமுத்தூர்–641025, தடாகம் ரோடு, இடையர்பாளையம். T.V.S நகர், சிவா நகர், கதவு எண்.14/23A என்கிற முகவரியில் வசித்து வரும் திரு.கருப்பக்கோனார் அவர்கள் குமார் K.தேவராஜ் (Aadhar NO.9852 3225 0243) (Cell: 9842258193) என்கிற நான் இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் பன்னிமடை, கிராமத்தில் உள்ள விவசாய பூமியின் கோயமுத்தூர் ஜாயிண்ட் 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட <mark>கிரைய பத்திர எண்கள்.</mark>2536/1988, 4192/1981, 5679/1981, 4403/1982 & 2648/1986, 11.01.1993 **தேதியிட்ட அசல்** ஆவணங்கள், எனது அண்ணன் மகன் கண்ணன் என்பவருடன் மருத்துவ பரிசோதனைக்காக கோவை கிருஷ்ணா காலனியில் உள்ள Dr.J.K.பெரியசாமி அவர்கள் மருத்துவமனைக்கு வந்திருந்ததாகவும், பரிசோதனைகளை முடித்துவிட்டு மதிய உணவு நேரமாகியதால் உணவு அருந்த மெயின் ரோட்டுக்கு வந்தேன் எனது அண்ணன் மகன் மருத்துவக்கோப்புகளுடன் தன் கையில் வைத்திருந்த மேற்படி பத்திரங்கள் தொலைந்து விட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால் எனது கைபபேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தெடார்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

K.தேவராஜ்

Coimbatore

04.08.2022

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குமுமம்

அரசாணை எண். 661வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள்: 12.10.1994–ல் அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டு . நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அவர்கள், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம் பட்டணம் / கிராமம், க.ச.எண்கள்.86/2A3A1 (ம) 86/2.B2Aல் அமைந்துள்ள 0.81 ஹெக்டேர் அதாவது 2.00 ஏக்கர் பரப்பளவுள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ள முழுமைத்திட்டத்தில் விவசாய உபயோகத்திலிருந்து வணிக உபயோக பகுதியாக நிலப்பயன்மாற்றம் கோரியுள்ளார். மனுதாரர் உத்தேசத்தின்மீது ஆட்சேபனை மற்றும் ஆலோசனை ஏதாவது இருப்பின் 30 கோயம்புத்தூர் மாவட்ட நகர் ஊரமைப்பு நாட்களுக்குள் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உறுப்பினர் செயலர் /இணை இயக்குநர், கோயம்புத்தூர்.

பொது அறிவிப்பு கோப்பு எண்.4895/2022/உதிகு கோயம்புத்தூர் உள்ளுர் திட்டப்பகுதிக்கான முழுமைத் திட்டம்

மனுதாரர் G.பாலசந்திரன் மேற்படி முழுமைத்திட்டத்தில்

கோயம்புத்தூர் உள்ளூர் திட்டக்குழுமம்,

சூப்பர் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: ''எல்ஜி டவர்ஸ்'', தபால் பெட்டி எண். 7113, 737–D, க்ரீன் பீல்ட்ஸ், புளியகுளம் ரோடு, கோயமுத்தூர்–641 045 Telephone No.: 0422-2311711 Fax No.: 0422-2311611 E-mail Id: investors@ssh.saraelgi.com Website: www.superspinning.com CIN: L17111TZ1962PLC001200

இண்ட் ஏஎஸ்–ன் கீழ் ஐூன் 30, 2022ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

வ. எண்	លិល្បាស់នតា	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2022 (தணிக்கை யாகாதது)	முடிந்த காலாண்டு ஜூன் 30, 2021 (தணிக்கை யாகாதது)	முடிவடைந்த ஆண்டு புள்ளி விவரம் மார்ச் 31, 2022 (தணிக்கை யானது)
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	2,545.94	1,641.82	9,429.42
2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	(214.34)	(49.05)	312.86
3.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு பின் லாபம்/(நஷ்டம்)	(214.34)	(44.85)	800.02
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு பின் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கு பின் லாபம்/(நஷ்டம்)	(214.34)	(44.85)	83,56
5.	இதர விரிவான வருமானம்(வரி நிகரம்)	-	-	(46.94)
6.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்) நஷ்டம் (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) ஆகியவற்றை உள்ளடக்கியது	(214.34)	235.20	36.62
7.	சமபங்கு மூலதனம் (ஒரு பங்கின் முகமதிப்பு ரூ.1/–)	550.00	550.00	550.00
8.	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)			10,380.61
9.	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒன்றின் மதிப்பு ரூ.10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) ஏ. அடிப்படை	(0.39)	(0.08)	0.15
I .	பி. ட <u>ைல</u> ரட்டட்	(0.39)	(0.08)	0.15

ஜூன் 30, 2022 உடன் முடிவடைந்த காலாண்டுக்கான மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டது. ஆகஸ்ட் 04, 2022 அன்று நடைபெற்ற இயக்குநாகள் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள முடிவுகள் நிறுவனத்தின் சட்டாதியான தணிக்கையாளரால் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. சட்டாதியான தணிக்கையாளரின் அறிக்கை குறைவில்லா கருத்துக்களை தெரிவித்துள்ளது.

உட்படுத்தப்படுகின்றன. சட்டரீதியான தணிக்கையாளரின் அறிக்கை குறைவில்லா கருத்துக்களை தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013, பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) 2015 (இண்ட் ஏஎஸ்) அதனுடன் தொடர்புடைய விதிகளுடன் மற்றும் செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 மற்றும் ஜூலை 5, 2016 தேதியிட்ட செபி சுற்றறிக்கை 33ன் விதிமுறைகளுக்கு இணங்க இந்த நிதிந்கை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இணங்க இந்த நிதிந்கை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிறுவனம் லாபம் ஈட்ட முடியாமல் போகலாம் என்று கருதி, அன்அப்ஸார்ட் வணிக இழப்புகளை ஈடுகட்ட, முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டப்படாத ஒத்திவைக்கப்பட்ட வரிச் செரத்தை நிறுவனம் உண்கு வடங்கியது. நிர்வாகம் இப்போது அதன் நோக்கத்தை மறுபரிசீலனை செய்தது மற்றும் நிறுவனம் உண்குப்ஸார்ட் இழப்புகளைப் பயன்படுத்தி லாபத்தை ஈட்ட முடியும் என்று கருதுகிறது. எனவே மார்ச் 2022 முதல் ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்து அங்கீகரிக்கப்பட்டது.

லாபதனது ஈட்ட முடியும் என்று கூறதுவறது. seeroau mine 2022 முதல் அத்தலையக்கப்பட்ட வாட் சொத்து அங்களைகைபட்டது. ஜூன் 30, 2022ல் முடிந்த காலாண்டில் நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருடன் கொள்முதல் மற்றும் விற்பனை ஒப்பந்தத்தை தொடர்ந்தது. அவரிடமிருந்து மூல பருத்தி மொத்தமாக ரூ. 2086.91 லட்சத்துக்கு (இதில் ரூ. 431.43 லட்சம் சரக்குகளில் உள்ளது) வாங்கப்பட்டது மற்றும் அவை பருத்தி நூலாக மாற்றப்பட்டு மொத்தமாக ரூ. 2201.70 லட்சத்துக்கு அவர்களுக்கு விற்கப்பட்டது. "செயல்பாட்டிலிருந்து வருமானம்" என்ற தலைப்பின் கீழ் பருத்தி நூல் விற்பனை மற்றும் "நுக்கி பொடுட்களின் விலை" என்ற தலைப்பின் கீழ் கச்சா பருத்தி கொள்முதல் ஆகியவற்றை நிறுவனம் தனித்தனியாக வெளிப் படுக்கியன்னது.

படுத்தியுள்ளது. SEBI (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான தணிக்கையான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. ஐூன் 30, 2022ல் முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவும் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படும் பிஎஸ்இ விமிடெட் மற்றும் என்எஸ்இ லிமிடெட் இணையதளமங்கள் அதாவது www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.superspinning.com—ல் உள்ளது. ஒப்பிடுவதை எளிதாக்க, முந்தைய ஆண்டின் புள்ளிவிவரங்கள் தேவையான இடங்களில் மறுசீரமைக்கப்பட்டன/ரீகுரூப்/ ரீகாஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்டுக்கா சுமந்த் ராமமூர்த்த் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர DIN 000277

MOUNT HOUSING AND INFRASTRUCTURE LIMITED Regd. Office: 122 I, Silver Rock Apartment, 2nd Floor, Venkatasamy Road West, R.S.Puram, Coimbatore-641002. Tel: +91 422 4973111, E- mail: mount@mounthousing.com, Website: www.mounthousing.com

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

SI. No.	Particulars	Quarter ended 30.06.2022	Quarter ended 30,06,2021	Year ended 31,03,2022			
	Unaudited Audite						
1.	1. Total Income 1.08 1.08 1.						
2.	2. Net Profit / (Loss) before tax (41.62) (33.92) 10.13						
3. Net Profit / (Loss) after tax (41.03) (33.36) 6.							
4. Total Comprehensive Income (41.03) (33.36) 6.99							
5.	5. Paid up Equity Share Capital 302.87 302.87 302.87						
6.	6. Earnings per share (of Rs.10/- each) 1. Basic: (0.14) (0.11) 0.23 2. Diluted: (0.14) (0.11) 0.23						
Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure							

Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available or the websites of the Stock Exchange www.bseindia.com and the Company

For Mount Housing and Infrastructure Limited Ramesh Chand Bafna Managing Director (DIN:02483312)

MOUNT HOUSING AND INFRASTRUCTURE LIMITED CIN: L45201TZ1995PLC006511

Regd. Office: 122 I, Silver Rock Apartment, 2nd Floor, Venkatasamy Road West, R.S. Puram, Coimbatore-641002 Tel: +91 422 4973111, E- mail: mount@mounthousing.com, Website: www.mounthousing.com

Notice is hereby given that the 27th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Monday, August 29, 2022 at 11,00 a.m. at the Registered Office of the Company situated at 122 I, Silver Rock Apartment, 2nd Floor, Venkatasamy Road West, R.S.Puram, Coimbatore- 641002 to transact the Busine contained in the Notice of the 27th AGM. The Annual Report including Notice of 27th AGM has been emailed to the members and is also available on the websites of the Company www.mounthousing.com and the Stock Exchange www.bseindia.com. In compliance with the provisions of Section 108 of the Companies Act. 2013, read with

the Companies (Management and Administration) Amendment Rules, 2015, and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, the Company is providing remote e-voting facility to the members of the Company, to enable them to cast their votes electronically on all business items forming part of the Notice of the 27th AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) as the Authorised Agency to provide the e-voting facility. The Company wishes to notify as under:

a) Members of the Company holding shares either in physical or dematerialized form on the cut-off date, August 20, 2022 only shall be entitled to avail the facility of remote e-voting or voting through ballot paper at the AGM.

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the general c) Remote e-voting period commences on Friday, August 26, 2022 at 9.00 a.m. and

ends on Sunday, August 28, 2022 at 5.00 p.m. Remote e-voting shall not be allowed beyond the said date and time. Once the vote on a resolution is cast by the member, he shall not be allowed to change it subsequently or cast the vote again. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter.

Detailed instructions for remote e-voting, is provided in the section "Notes" in the Notice of AGM, which is displayed on the website of the Company at www.mounthousing.com and of the agency CDSL at www.evotingindia.com.

e) The facility for voting, through ballot paper shall be made available at the AGM and members attending the meeting who have not already cast their vote by remote evoting, shall be able to exercise their voting rights at the AGM. The members who have cast their vote by remote e-voting prior to the AGM, may also, attend the

meeting, but shall not be entitled to cast their vote again. The Company has appointed Mr. Rahul Falodiva. Chartered Accountants Coimbatore as Scrutinizer to scrutinize the remote e-voting and physical voting at the AGM in a fair and transparent manner.

g) Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e. 20th August, 2022, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or to Mr. Murali, Cameo Corporate Services Limited, Subramanian Building, No 1, Club House Road, Chennai -600002, email:murali@cameoindia.com.

Members holding shares in physical mode are requested to register their email IDs with the Registrar & Share Transfer Agent of the Company, Cameo Corporate Services Limited by email to murali@cameoindia.com or with the Company by email to cs@mounthousing.com and members holding shares in demat mode are requested to register their email ID's with their respective DP's, in case the same is still not registered.

Process for those shareholders whose email addresses are not registered with the depositories for obtaining login credentials for e-voting for the resolutions proposed

For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to Company/RTA email id. For Demat shareholders -, please provide Demat account details (CDSL-16 digit

beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) to Company/RTA emailid. In case of any queries/ grievances regarding remote e-voting, you may refer the

Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Murali, Cameo Corporate Services Limited, Subramanian Building, No 1, Club House Road, Chennai - 600002 email:murali@cameoindia.com

All the members are requested to ensure to keep their email address updated with the Depository Participants, Registrar and Share Transfer Agent and the Company to enable them to receive communications in electronic form For Mount Housing and Infrastructure Limited

Ramesh Chand Bafna Managing Director (DIN:02483312) 05.08.2022

இடம்: கோயமுத்தூர் தேதி: ஆகஸ்ட் 04, 2022